

# YOU BED



செய்திக் குறிப்பு  
செப்டம்பர் 15, 2020

## உலகளாவிய ஹோட்டல் துறையில் ஸ்வீடிஷ் கண்டுபிடிப்பு புரட்சி ஏற்படுத்துகிறது

ஹோட்டலில் வந்து தங்கும் விருந்தாளிகள் இரவில் நிம்மதியாகத் தூங்குவதற்கு உதவி செய்ய வேண்டும் என்பதே ஒரு ஹோட்டலின் முக்கிய குறிக்கோளாக இருக்கும். இந்தச் சேவையில், ஹோட்டல் படுக்கை மிகவும் சௌகரியமாக இருப்பது அவசியம்; அப்பொழுது தான் நிறுவனத்தின் குறிக்கோள் பூரணமாக நிறைவேறும். ஆனால் இதை நிறைவேற்றுவது சுலபமாக இல்லாததற்கு விருந்தாளிகள் ஒவ்வொருவருக்கும் படுக்கை வசதி ஒன்றுபோல இருப்பதில்லை.



இனி இது மாறிவிடும், YouBed அறிமுகம் செய்திருக்கும் ஸ்வீடிஷ் நிறுவனத்தின் கண்டுபிடிப்பு படுக்கை மெத்தைகள் வழங்கும் சௌகரியத்தை மற்றொரு உயர்நிலைக்கு எடுத்துச் சென்றிருக்கிறது. ஸ்வீடன் நாட்டின் வர்த்தகம் மற்றும் முதலீட்டுக் கழகம் பிசினெஸ் ஸ்வீடன், YouBed நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து உலக மக்கள் அனைவருக்கும் தன் கண்டுபிடிப்பை அறிமுகம் செய்கிறது, உலகம் முழுவதும் பரவியிருக்கும் ஹோட்டல் குழுமங்களுக்கு உதவும் வகையில், ஒரு-படுக்கை-அனைவருக்கும் என்ற கண்டுபிடிப்பை உலக ஹோட்டல் குழுமங்களுக்கு எடுத்துச் செல்கிறது.

ஸ்வீடிஷ் நிறுவனம் YouBed, மெத்தையில் தூங்கும் போது கிடைக்கும் நிம்மதி அனைத்து சமயத்திலும் உச்ச அளவிற்கு அதிகரித்து வைத்திருக்க உதவும் வகையில் உயர் தர பாக்கெட் ஸ்பிரிங் மெத்தையின் திண்மையை கூட்டிக் குறைத்து சீரமைக்கும் புதிய வழிமுறை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது, கையிலிருக்கும் சிறிய ரிமோட்டைப் பயன்படுத்தினால் போதும். ஒரு-படுக்கை-அனைவருக்கும் என்ற தீர்வு உலகளவில் அனைவருக்கும் கிடைக்கும், இந்த புரட்சிகரமான கண்டுபிடிப்பு ஹோட்டல் துறையினருக்கு ஒரு வரப்பிரசாதமாக, ஒவ்வொரு வாடிக்கையாளரும் தேவை என்று விரும்பி எதிர்பார்க்கும் சௌகரியத்தை மிகச் சலபமாக வழங்க முடியும்: ஒரு சௌகரியமான படுக்கை மற்றும் நிம்மதியாகத் தூங்கி எழ உதவும் ரம்மியமான சூழல்.

- ஒவ்வொரு விருந்தாளிக்கும் தனிப்பட்ட படுக்கை சௌகரியம் தேவைப்படுவதை ஹோட்டல்கள் வழங்க இயலாத நிலைமை மறைந்து அனைத்து நாட்களிலும் அனைத்து அறைகளும் நிரம்பியிருக்கும் நிலைமை உருவாகும். இந்த அற்புதமான வசதி அளிக்கும் தீர்வு பெரும்பாலான ஹோட்டல்கள் ஒரு வரப்பிரசாதமாகக் கருதி அவர்கள் விருந்தோம்பும் கலாச்சாரத்தை உயர்நிலைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

இந்தக் கண்டுபிடிப்பு ஹோட்டல் துறை விருந்தோம்பைல் ஒரு வரவேற்கத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு, இந்த வரவேற்கத்தக்க மாற்றத்திற்குத் தேவையான அனைத்து ஆதரவுகளையும் வழங்க நாங்கள் ஆவன செய்து கொடுப்போம். பல ஆண்டுகள் உழைப்பில் உருவானது தான் ஸ்லீப் கான்செப்ட் கருத்து, இதை நடைமுறைப்படுத்த தேவைப்படும் சாதனங்களையும், உலகளவில் அதை விநியோகிக்கும் உபாயத்தையும் உற்பத்தி செய்திருக்கிறோம், என்று சொல்கிறார் மத்தியாஸ் சோரன்சென், நிறுவனத்தின் சிஇஓ மற்றும் YouBed நிறுவுநர்.

YouBed ஸ்லீப் கான்செப்ட் சேவையை இப்பொழுது உலகம் முழுவதும் அறிமுகம் செய்வதில் பிசினெஸ் ஸ்வீடன் மற்றும் இதர பிற அரசு இலாக்காக்களும் கூட்டு சேர்ந்துள்ளன. 44 புதிய YouBed அலுவலகங்கள் - உலக சந்தைகள் ஒவ்வொன்றிற்கும் ஆதரவு வழங்கும் விதமாக ஒவ்வொரு மண்டல ஹோட்டல் சங்கங்களுடன் பேச்சு வார்த்தைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன, இந்த வியாபார உத்தி உலகளவில் உள்ளூர்களிலும் பரவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கும் எங்கள் கட்டுமான வசதிகளைப் பயன்படுத்த, உலகளாவிய சந்தைகளை அணுக உதவும் முன்னணி நிறுவனங்களுக்கு ஒரு விரைவு வழி, YouBed நிறுவனம் ஆரம்பத்திலேயே தீர்மானித்திருந்தது ஆரம்ப திட்ட நடவடிக்கைகளில் நாங்களும் பங்கேற்றியிருந்ததால், நீண்ட கால கூட்டுறவு

**YOU  
BED**



அடிப்படையில் எங்கள் ஈடுபாட்டை தேவைக்கேற்றாற் போல் அமைத்துக்கொள்ள முடிந்தது. புதிய ஸ்வீடிஷ் மல்டிநேஷனல் நிறுவனம் ஒன்று உருவாகும் போது, ஒரு புது மாற்றத்தைச் செயல்படுத்தும் அதன் கண்டுபிடிப்பு வெற்றியடையத் தேவைப்படும் அனைத்தும் செய்துகொடுக்கும் வாய்ப்பு கிடைத்தது பெருமையாக இருக்கிறது என்று சொல்கிறார் ஃப்ரெட்ரிக் ஃபெக்ஸே (Fredrik Fexe) பிசினெஸ் ஸ்வீடன்-இல் நிர்வாக துணைத் தலைவர், யுக்தி மற்றும் வணிக மேம்பாட்டின் தலைவர்.

YouBed இப்பொழுது ஐரோப்பாவின் மோவென்பிக் ஹோட்டல்களில், ஸ்காண்டிநேவியன் பர்ஸ்ட் மற்றும் ஸ்காண்டிக் ஹோட்டல்களில் கிடைத்துக் கொண்டிருக்கிறது YouBed ஸ்லீப் காள்செப்ட் ஆரம்பத்தில் கார்பொரேட் பிராண்டுகள் அறிமுகங்களுக்கு மட்டுமே கிடைத்துக் கொண்டிருந்தது, ஹோட்டல் குழுமத்திலிருக்கும் ஒவ்வொரு ஹோட்டலும் இதில் அடங்கும். [www.youbed.com](http://www.youbed.com)

**கூடுதல் விவரங்களுக்கு, தொடர்பு கொள்ளுங்கள்:**

திரு/திருமதி. Anjali Bhola, YouBed தொடர்பு அழுத்தவும் India & ISC அலுவலகம், [IndiaISC@youbedglobal.com](mailto:IndiaISC@youbedglobal.com), தொலைபேசி: 000 8000502172 / +91 9899144337

**YouBed குறித்து**

உயர்தர பாக்கெட் ஸ்பிரிங் மெத்தையின் திண்மையைக் கூட்டிக் குறைத்து சீர்செய்யும் ஒரு புதிய வழிமுறையைக் கண்டுபிடித்து அதற்கான காப்புரிமையையும் பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த அட்ஜஸ்ட்மென்டை வெகு எளிதாக, ஒரு கைக்கருவியைப் பயன்படுத்தி, படுக்கை மற்றும் தூங்கும் சௌகரியத்தைச் சிறிதளவும் பங்கம் செய்துகொள்ளாத முறையில் மாற்றிக்கொள்ளலாம். மெத்தையின் ஒவ்வொரு பாகத்தையும் உங்களுக்குத் தேவைப்படும் சௌகரியத்தில் அமைத்துக் கொள்ளலாம் - அதாவது தோள்பட்டைகள், இடுப்புப் பகுதி என்று அந்தந்த உடல் பகுதிக்குத் தேவைப்படும் பிரத்தியேக சௌகரியத்தை ஒவ்வொரு பயனர் அவருக்குத் தேவைப்படுவது போல் தனக்கென்று அமைத்துக்கொள்ளலாம். இவ்வாறு அமைத்துக்கொள்வதில் ஒருவரின் எடை, உயரம், உடல் வாகு அல்லது தூங்கும் பாங்கு எதுவும் தடையாக இருக்காது. உலகத்தில் முதல் முறையாக தனக்கென்று தன் சௌகரியத்திற்காக அமைத்துக்கொள்ளும் படுக்கை, தூக்கமும் படுக்கையும் பிரதானமாக இருக்கும் துறைகளில் மிகப்பெரிய வாய்ப்புகளையும் மதிப்புக்கூட்டும் சேவைகளையும் உருவாக்கும்.

**பிசினெஸ் ஸ்வீடன், ஸ்வீடிஷ் வர்த்தகம் மற்றும் முதலீட்டுக் கழகம் குறித்து**

பிசினெஸ் ஸ்வீடன், ஸ்வீடிஷ் வர்த்தகம் மற்றும் முதலீட்டுக் கழகம், ஸ்வீடன் நிறுவனங்கள் தங்கள் வர்த்தகத்தை உலகளவில் எடுத்துச் செல்வதற்கும், அயல்நாட்டு நிறுவனங்களை ஸ்வீடனில் முதலீடு செய்து வளர ஊக்குவித்து உதவி புரிகிறது. ஸ்வீடிஷ் நிறுவனங்கள் தங்கள் உற்பத்திப் பொருள்களைச் சந்தைப்படுத்தும் காலஅளவு மற்றும் அபாயங்களைக் குறைத்து புதிய வருவாய் வாய்ப்புகளை அதிகரிக்க உதவி புரிகிறது. சர்வதேச நிறுவனங்கள் ஸ்வீடனில் புதிய வர்த்தக வாய்ப்புகளைத் தேடி தங்கள் முதலீடுகள் மீதான ஈட்டங்களை அதிகரிக்க நடுநிலை தவறாத ஆதரவுகளையும் பிசினெஸ் ஸ்வீடன் வழங்கும். உலகளவில் துடிப்புடன் செயல்பட்டுக்கொண்டிருக்கும் 44 சந்தைகளில் தங்கள் வர்த்தகத்திற்கு உதவும் வலைப்பின்னலைப்

**YOU  
BED**



பெருக்க அனைத்து மட்டங்களில் தேவைப்படும் முக்கிய ஆலோசனைகள் மற்றும் ஆதரவுகளை வழங்கும். அரசு மற்றும் வர்த்தக சமூகம் இணைந்த கூட்டு முயற்சியாக பிசினெஸ் ஸ்வீடன் உருவாகியுள்ளது.

**YOU  
BED**



## நிறுவனத்தைப் பற்றி

நிறுவப்பட்ட வருடம்: 2012

வருவாய் / விளைவு: பொது வியாபாரத்திற்கான நிலைமைகளை முழுவதுமாகச் செய்துமுடிக்கும் வியாபார உத்தி காலவரை 2018 ஆண்டு முடிந்ததிலிருந்து விற்பனைகள் இல்லை.

இயக்குனர்கள் சபை: மத்தியாஸ் சோரன்சென், சிஇஓ & நிறுவநர்  
ஸ்டீபன் ஹைல்டன்: பெல்ட்டீ; சிடிஓ & நிறுவநர்  
லார்ஸ் ஜோர்க்லண்ட்; ஐபி தலைமை & ஸ்வீடிஷ் பேடன்ட்  
ஏஜன்சியின் முன்னாள் தலைவர்  
ஒலி பெர்க்ஸ்ட்ராம்: ஐபிஎம்ஓ & ஆபரேஷன்ஸ், டெலியா  
நிறுவனம்

அலுவலகங்கள் எண்ணிக்கை: 44

பணியாளர்கள் & நிறுவனம்: சுமார் 250 (கன்சல்டன்டுகள் உட்பட),  
இவர்களில் 14 அதிகாரிகள் ஸ்டாக்ஹோம் தலைமை  
அலுவலகத்திலும் மீதி அதிகாரிகள் உலகம் முழுவதும்  
பரவியிருக்கும் 44 மண்டல அலுவலகங்களிலும் உள்ளனர்.

சந்தைகள்: உலகளவில்

சொந்த உரிமையுள்ளவர்கள்: 109

சேகரிக்கப்பட்ட மூலதனம்: 6 மில்லியன் EUR

## புதிய கண்டுபிடிப்பு

- ஸ்வீடிஷ் நிறுவனம் YouBed, மெத்தையில் தூங்கும் போது கிடைக்கும் நிம்மதி அனைத்து சமயத்திலும் உச்ச அளவிற்கு அதிகரித்து வைத்திருக்க உதவும் வகையில் உயர் தர பாக்கெட் ஸ்பிரிங் மெத்தையின் திண்மையை கூட்டிக் குறைத்து சீரமைக்கும் புதிய வழிமுறை ஒன்றைக் கண்டுபிடித்து அதற்குக் காப்புரிமையையும் பெற்றுள்ளது.
- உங்கள் உடலமைப்புக்கு வாகாக இருக்கும்படி முழு மெத்தையை அல்லது அதன் வெவ்வேறு பகுதிகளை தனித்தனியாக அட்ஜஸ்ட் செய்து உங்கள் பிரத்தியேக வசதிக் கேற்ப எளிதாக அமைத்துக்கொள்ள முடியும். ரிமோட் கருவியைப் பயன்படுத்தி முழு மெத்தையையும் தேவைப்படுவது போல் அட்ஜஸ்ட் செய்துகொள்ளலாம்.
- இந்த அட்ஜஸ்டபிள் YouBed அதி நவீன ஃபிரேம்-பெட் தொழில்நுட்பத்தில் செயல்படும், இதிலுள்ள இரண்டு அடுக்கு பாக்கெட் ஸ்பிரிங்குகள் மெத்தையின்

முழு நீளத்தில் தனித்தனியாகச் செயல்பட்டு, படுத்திருப்பவரின் உடல் எடையையும் அமைப்பையும் கிரகித்துக் கொள்ளும்.

- பாக்கெட் ஸ்பிரிங் அமைப்பை கூடுதலாக அழுத்தி அல்லது அழுத்தத்தை விடுவித்து மெத்தையை அதிக திண்மையாகவோ அல்லது மிருதுவாகவோ, உங்களுக்குத் தேவைப்படுவது போல் ரிமோட்டைப் பயன்படுத்தி சுலபமாகச் செய்துகொள்ளலாம், இவ்வாறு செய்யும் போது நீங்கள் விரும்பும் படுக்கை சௌகரியம் உச்ச அளவில் இருக்கும். மெத்தையின் ஒவ்வொரு பாகத்தையும் உங்களுக்குத் தேவைப்படும் சௌகரியத்தில் அமைத்துக் கொள்ளலாம் - அதாவது தோள்பட்டைகள், இடுப்புப் பகுதி என்று அந்தந்த உடல் பகுதிக்குத் தேவைப்படும் பிரத்தியேக சௌகரியத்தை அமைத்துக்கொள்ளலாம்.
- உங்கள் கையடக்க கன்ட்ரோலில், திண்மை அளவுகள் எப்பொழுதும் துல்லியமாகக் காட்டப்படும் என்பதால், அடுத்த முறை மெத்தையைப் பயன்படுத்தும் ஒவ்வொரு பயனரும் அவரவர்கள் சௌகரியங்களை மிக எளிதாக அமைத்துக் கொள்ளலாம்.
- உடல் எடை, உடல் வாகு அல்லது படுத்துத் தூங்கும் விதம், இவை அனைத்தும் அவரவர் விருப்பப்படி சுலபமாகச் செய்துகொள்ள முடியும் என்பதால் YouBed அனைவரின் தேவைகளையும் முழுமையாக பூர்த்தி செய்து கொடுக்கும்.



## வியாபார உத்தி

2,000 எண்ணிக்கைக்கும் மிகையான YouBeds விற்பனை செய்திருக்கும் அனுபவத்தின் அடிப்படையில், ஒரு சாதாரண மெத்தைக்குப் பதிலாக உங்கள் சொந்த தேவைகளைப் பூர்த்தி செய்யத் தயாராக இருக்கும் YouBed க்கு மாற்றிக்கொள்வதை கருத்துக்கணிப்பில் பரிசோதித்திருக்கிறோம். இந்தத் துறையின் முக்கிய வர்த்தகத்தை முதல் தடவையாக சந்தைப்படுத்த இருப்பதைப் பற்பல ஆய்வுகளில் தெரிய வந்திருக்கும் ரிசல்டுகள், ஆச்சரியப்பட வைக்காமல், வரவேற்கப்படுவதாக உள்ளன.

- ஒரு சாதாரண மெத்தைக்குப் பதிலாக YouBed மெத்தை பயன்படுத்தியதில் ஆதரவாளர்களின் எண்ணிக்கை (3-5% வாடிக்கையாளர்கள் மிக அதிகம் திருப்தி அடைந்த நிலை) குறிப்பிடத்தக்க வகையில் 14%<sup>1</sup> அதிகரித்திருந்ததை ஒரு பரவலான NPS ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
- வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மை மிகப் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. YouBed போடப்பட்டிருக்கும் அறையில் படுத்துத் தூங்கியவர்களில் 80% க்கும் அதிகமானோர் அவர்கள் அடுத்த முறையும் இதே பிரிவு அறையைத் தேர்வு செய்வார்கள் என்று கூறியுள்ளனர். மற்ற பிரிவு அறையைத் தேர்ந்தெடுப்பவர்கள் விகிதம் 20% க்கும் குறைவுவாக இருந்தது.
- இந்த செளகரியத்திற்காக வாடிக்கையாளர்கள் அதிக கட்டணம் செலவழிக்கவும் தயாராக இருந்தனர், ஓர் இரவு வாடகைக்கு விடப்பட்ட இந்த அறையின் கட்டணம் 20 Euros<sup>2</sup> வரை உயர்த்தப்பட்டிருந்தது.
- புதிய வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்கும் அற்புதமான செளகரியம் காரணமாக அறைகள் நிரம்புவதும் ஹோட்டலில் தங்கும் விருந்தாளிகள் எண்ணிக்கையும் குறிப்பிடும் வகையில் அதிகரித்திருந்தன.
- YouBed முதலீட்டைத் திரும்பப்பெறும் காலம் 3 முதல் 6 மாதங்களாக இருக்கும், அதாவது, இந்த புரூபெக்ஷன் வாழ்நாளில் ஒரு வருடத்தில் 2 முதல் 4 தடவை முதலீடு செய்த தொகையைத் திருப்பிப் பெற முடியும் (8 வருடங்களுக்குப் பிறகு இது 16 - 32 மடங்கு அதிகரிக்கும்).
- வாங்க முடிவெடுக்கும் முன்னர் இந்த வியாபார உத்தியை முயற்சித்துப் பார்க்க ஒவ்வொரு ஹோட்டல் குழுமம் தொடர்புகொள்ளப்படும்



<sup>1</sup> <https://www.loopon.com/blog/adjustable-beds-study>

<sup>2</sup> எங்கள் விற்பனை உத்தி செயல்படுத்தப்பட்ட ஆய்விடங்களில் பலதரப்பட்ட வருவாயில் சராசரி: மோவின்பிக் ஹோட்டல் & ரிசார்ட்ஸ், ஃபர்ஸ்ட் ஹோட்டல்ஸ் மற்றும் ஸ்காண்டிக் ஹோட்டல்ஸ்.